



Trivandrum

THE Government



ഡിസ്ട്രിക്ട്

Adis
സൗഹ്യപഠന
സംസ്ക്രയ ആർട്ടിക്കലബാൾ
ഹോർട്ട്
തിരുവവന്തേപ്പുരം-23.



തിരുവവന്തേപ്പുരം സക്കാർ ഗസറ്റ്

PUBLISHED BY AUTHORITY EVERY TUESDAY.

ഉത്തരവിൽ പ്രകാരം ചൊല്ലുന്നതാണ് അസിഖപ്പേട്ടതുന്നത്.

VOL. XXXIX.] TRIVANDRUM TUESDAY AUGUST 20, 1901.
CHINGOM 5, 1077. NO. 34.
വാല്യം റൂ. തിരുവവന്തേപ്പുരം മുമ്പ് മുമ്പ് മുമ്പ് മുമ്പ്
വാല്യം റൂ. തിരുവവന്തേപ്പുരം മുമ്പ് മുമ്പ് മുമ്പ് മുമ്പ്
മുമ്പ് മുമ്പ് മുമ്പ് മുമ്പ്

CONTENTS.

PART I.

	Page
Royal Proclamation...	971
Important Intelligence ...	972
Leave of absence ...	<i>ib</i>
Notice regarding the meeting of the Legislative Council ...	<i>ib</i>
Notification regarding the constitution of Reserve Forests ...	973
Rules relating to the notification of residence by released convicts ...	976
Tariff Notifications ...	978
Akkari notices ...	979
Notice of completion of the Settlement &c. of certain villages in the Neyyattinkara Taluk ...	982
Notification regarding the assumption of land by Government ...	<i>ib</i>
Proclamation declaring the harbour of Lantoka to be a harbour for the purposes of Ordinance No. II of 1880 ...	983
Anchal notice ...	984

PART II.

Notice of auction sale of contract for the supply of vegetables &c. for Ottupuras ...

1133

ക്രമാം ഭാഗം,	
	ചെലാ
കിങ്കവുഫു വിളംബരം	സഞ്ച
വിശേഷ കാല്പനികൾ	സഞ്ച
അവധി കൊഴുക്ക വിവരം	,
നികമ്മിക്കാണസ അക്കാദിമിക്കുവിജ്ഞാ പരസ്യം	"
ചെമ്പിടപ്പേട്ട വനാ അക്കാദിമിക്കാ പരസ്യം പരസ്യം	സഞ്ച
വിടക്കൽ ചെയ്യുപ്പേട്ട തടക്കാര്ഥ വാരംസമം ഓ തിപ്പുപ്പുള്ളാശിനി പരവിജ്ഞ ചട ഓ	സഞ്ച
താരിപ്പ വക പരസ്യം	സഞ്ച
കബാൽ വക പരസ്യം	സഞ്ച
നെത്രാധികാര താലുക്കിലെ കണ്ണുകൂട്ടു തിന്ന കരം വില്ലീകാരികാ പരവിജ്ഞ പര സ്യം	സഞ്ച
സക്കാർ അവധിപാശകായി സമയ ഏടക്കുന്ന തിന്ന പരവിജ്ഞ പരസ്യം	,
കൈ തുറുവണ്ണ വ-പിച്ചുക്കു വിളംബരം	സഞ്ച
അംബുക്ക വക പരസ്യം	സഞ്ച

രണ്ടാം ഭാഗം.

ഉട്ടപ്പരക്കുക വെള്ളുന സാമ്പാദം ഒന്ന കുയാ ഔസ്ഥിരണ്ടാം പരവിജ്ഞ പരസ്യം

സഞ്ച

NOTIFICATION.

It is hereby notified under section 18 of Regulation II of 1068 that from and after this date the tract specified in the subjoined schedule shall be deemed to be a Reserved Forest.

Huzur Cutcherry,
Camp Courtallam, }
7th August 1901.

K. KRISHNASWAMY RAO,
Dewan.



Reserve Number.	Taluk or Taluks and Proverthies in which the land is situated.	Boundaries.	Probable extent. 121 Square miles.	Remarks.
Reserve No. 2.		<i>Kulathurpuzha Reserve.</i> <i>North.</i> —The high road from Camp Gorge to Arienkayu. <i>West and South.</i> —The Kulathurpuzha river. <i>East.</i> —The range of hills from Alvacoorichy to Arienkavu running through the Kottarakara and Shencottah Taluks part of which form the boundary between British and Travancore Territories.		<i>J. Rao</i> ஸ்ரீ பிரேரண செய்தென்று நிலைமை போட்டு கிடைவதைப்படியோ—23.

வித்தியல்

இ. வித்தியல்தீவியல் தினாவி ஒத்து தூாச ஏழுதியிலிக்கூ பட்டினமிக் கிடைவிலிலி கூா ஸமல்லதை மாந்து மாஷாவதை மா ரிஹ்லெஷ்ன் மா வகைப்பாஸ்வில் கை ஒசை ஜிக்கூப்புக் கொஞ்சகிலிக்கூ ஏநா மாந்து கிண்டக்கு. எ-

விவாஸ் கெ. தூண்ணி ஸ்தாமி ராயு,
விவாஸ் கூ'மார்.

குடிக்கூ	ஏலுக்கூ	உடுக்கூ விஸ்திமாக்க கீட்டா
குடிக்கூ தூாக்கூ ப்ரூ கீட்டா	ஏலுக்கூ	உடுக்கூ விஸ்திமாக்க கீட்டா

கூட்டுறவுட்ட ரிஸாவ்

வடக்கை—பழக்கூ கிளா. குடும்பாவு வ
சிழ்ணு பவைக்கை வருயூ குத்தகை. மெக்கை. கூடு
தூந்து கூடு—கிச்கை அலுக்கூரித்தி ஒத்து கை
உடுக்கூ வித்து வரை செங்கூட்டு கொட்டுக்கூ மா
தூாக்கூக்குலாவி தூாவிதூாதூ பூத்தித்து. ரா
ஜ்ஜூத்தை கூத்திரையு. கிடக்கூ மக்கூ

மாந்து மாந்து கைளி

NOTIFICATION.

It is hereby notified under section 18 of Regulation II of 1068 that from and after this date the tract specified in the subjoined schedule shall be deemed to be a Reserved Forest.

Huzur Cutcherry,
Camp Courtallam,
7th August 1901.

K. KRISHNASWAMY RAO,
Dewan.

No. 34.	Reserve No.	Taluks, Prover-thies and Muries in which the land is situated.	Boundaries.	Probable extent.	Remarks.
Pathanapurom and Shenkottah Taluks. Pulyara, Mayilam and Pathanapurom Proverbies.			<p><i>Arienkavu Reserve.</i></p> <p><i>West.</i>—A line from Shaliakaray through Yeddamon to the crossing on the Punalur river at Ayranelur.</p> <p><i>North.</i>—From Shaliakaray ridge through Nedumpara following the watershed between the Achenkoil and Kulathurpuzha rivers to the Ramakal Rock.</p> <p><i>East.</i>—The watershed between the rivers flowing into Travancore and Tinnevelly as far as the Arienkavu Kottavathil.</p> <p><i>South.</i>—The Northern boundary of the Kulathurpuzha Reserve being the road from Arienkavu gap to Parapar and thence the Punalur river.</p>	Area about 30 square miles.	This includes Reserve No. 27.

விடுதலை.

எ. விடுதலையிலே தியதி முதன் தாடி எழுதியிருக்கோ ட்டிக்கிடை விவரமுள்ள கொ ஸ்வல்லத மனை மாண்டத உ. வெற்றலம்பு மபு. வகைபுரையிலும் ஒது சிடிட்டு வாநாக்கியிருக்கோ முள்ள முன்னுடைய க்கடக். அ.

விடுதலை கே. ஆண்ணப்பாமிறை, விடுதலை மூர்த்தி.

விடுதலை கே. ஆண்ணப்பாமிறை, விடுதலை மூர்த்தி.	விடுதலை கே. ஆண்ணப்பாமிறை, விடுதலை மூர்த்தி.	விடுதலை கே. ஆண்ணப்பாமிறை, விடுதலை மூர்த்தி.
விடுதலை கே. ஆண்ணப்பாமிறை, விடுதலை மூர்த்தி.	விடுதலை கே. ஆண்ணப்பாமிறை, விடுதலை மூர்த்தி.	விடுதலை கே. ஆண்ணப்பாமிறை, விடுதலை மூர்த்தி.

NOTIFICATION.

It is hereby notified under section 18 of Regulation II of 1908 that from and after this date the tract specified in the subjoined schedule shall be deemed to be a Reserved Forest.

Huzur Cutcherry,
Camp Courtallam,
7th August 1901.

K. KRISHNASWAMY RAO,
Dewan.

Reserve No.	Taluks, Provinces and Muries in which the land is situated.	Boundaries.	Probable extent.	Remarks.
No. 35.	Shencottah Taluk. Pulyara Maniyom.	<p><i>Pulyara Reserve.</i></p> <p><i>West and North.</i>—The watershed between the drainage of the Travancore and Tinnevelly rivers.</p> <p><i>East and South.</i>—A line running along the foot of the hill slopes.</p>	Area about 15 square miles.	

விடுதலை

இ. விடுதலையிலே தினதி முதல் நாளை ஏழத்தியிலிக்கூன் பட்டிகவிட விடுதலை கொண்டும் போன்று கொண்டும் அதை விடுதலை எடுத்து விட விரும்புகிறீர்களென்று ஒரு மாநாடு கூட்டுத் தீர்மானம் செய்திருப்பதை நீண்ட பார்வையில் கொண்டு வருகிறேன்.

தீர்மானம் செய்திருப்பதை நீண்ட பார்வையில் கொண்டு வருகிறேன்.

தீர்மானம் செய்திருப்பதை நீண்ட பார்வையில் கொண்டு வருகிறேன்.

குடிக்கூன் தொழில்கள் விளைவுகள்	ஏற்றுக்கூடும் விளைவுகள்	உட்கூர் பீஸ்டி ஜிட்ட	மொக்கை
குடிக்கூன் தொழில்கள் விளைவுகள்	ஏற்றுக்கூடும் விளைவுகள்	உட்கூர் பீஸ்டி ஜிட்ட	மொக்கை

சுதாப்பன்
ஸ்ரீமத் அனுமதைகளை
மோக்க
திருவந்தைவெஷ்டோபி



~~காலை~~
விருட்டக் குறுக்கொண்ட
போக்கு

திருவிதாங்கூர்-23. It is hereby notified under section 18 of Regulation II of 1068 that from and after this date the tract specified in the subjoined schedule shall be deemed to be a Reserved Forest.

NOTIFICATION.

Huzur Cuttcherry,
Trivandrum,
11th September 1901.

K. KRISHNASWAMY RAO,
Dewan,



Puliyara Reserve No. 35.	Ariyankavu Reserve No. 34.	Kulathupuzha Reserve No. 2.	Name and Number of Reserve.		Boundaries.	Probable extent.	Remarks.
			Taluk, and village in which the Reserve is situated.	Pathanapuram and Shencotta Taluks. Anjal and Puliara vil-lages.			
Shencotta Taluk.	Pathanapuram and Shencotta Taluks, Pathanapuram and Puliyara villages.	Pathanapuram and Shencotta Taluks. Anjal and Puliara vil-lages.			North.—The Quilon-Shencottah road.		
					East.—The watershed between Travancore and Tinnevelly rivers from Ariyankavu Kottavathil to Alvacurichy Peak.		
					South and West.—From Alvacurichy, the Kulathupuzha river to the Parappar bridge and thence the public road.	120 square miles.	
					North.—A line from Shaliakara village along the ridge passing through Coracoornmala, Nedumpara and Nagamala and forming the watershed between the Punalur and Achencoil rivers.	30 square miles.	Coffee and Tea Estates are excluded.
					East.—The watershed between Travancore and Tinnevelly rivers.		
					South and West.—Trivandrum-Shencotta road from Ariyankavu Kottavathil to the Parappar bridge, the Punalur river from the above bridge to the junction of the Andupacha stream and thence a line to the Shaliakara village skirting the cultivations of Andupacha and Cheruthanur yelabs.		
					North.—West and South.—The watershed between Travancore and Tinnevelly rivers.		
					East.—The Revenue Survey line at the foot of Hills, and the British Boundary.	16 square miles.	Also all private lands adjudged to be such by Forest Settlement Officer will be assumed or excluded.